



TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED

(A Joint venture of TCIL, a Govt. of India Enterprise &
TIDCO, a Govt. of Tamilnadu Enterprises)

OPTICAL FIBRE CABLE DIVISION



Works : E18B-24, CMDA Industrial Complex, Maraimalai Nagar - 603 209. Phone : (044) 27453881, 27452406, 27451095. Telefax : +91-44-27454768

TTL/NSE/BSE/2022-23

Dt:04.02.2022

To The Manager, M/s.National Stock Exchange Of India Limited, "Exchange Plaza", Bandra Kurla Complex, Bandara (East), MUMBAI - 400 051 Scrip Code: TNELE	To The Manager, Bombay Stock Exchange Limited, Floor No.25, PJ Towers, Dalal Street, MUMBAI - 400 001 Scrip Code: 523419
---	---

Dear Sir/Madam,

SUB: Press Release of Audited Financial Results (Standalone & Consolidated) of the
M/s. Tamilnadu Telecommunications Limited for the year ended on 31.12.2021

Please find attached copy of Press Release published in English and vernacular
language for intimation for announcement of Board meeting of the M/s. Tamilnadu
Telecommunications Limited for adoption of Financial statements for the year ended on
31.12.2021 to be held on 10.02.2022.

We hope you will find the same in order.

Thanking You,
Yours faithfully,

(Swapnil Gupta)
Company Secretary

KARNATAKA BANK LTD
[Regd. & Head Office: Mangaluru-575 002]
ASSET RECOVERY MANAGEMENT BRANCH

1st Floor, FKCCI Building, Kempegowda Road, Bangalore-560 009, Ph: 080-22955928 (Gen)/ 22955929 (CM), E-mail: blr.arm@ktkb.com

SALE NOTICE OF IMMOVABLE PROPERTY

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to sub-rule (6) of Rule 8 / Sub Rule (1) of Rule 9 of Security Interest (Enforcement) Rules, 2002. Notice is hereby given to public in general and in particular to Borrower(s) and Guarantor(s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, the Actual Possession of which has been taken by the Authorised Officer of Karnataka Bank Ltd., the Secured Creditor on 17.10.2020, will be sold on "As is Where is", "As is What is" and "Whatever there is" on 24.02.2022, for recovery of Rs.81,62,522.52 (Rupees Eighty One Lakhs Sixty Two Thousand Five Hundred Twenty Two and Paise Fifty Two Only) under PSOD A/c No.0947000601208001 along with future interest from 24.12.2020, plus costs due to the Karnataka Bank Ltd - Bengaluru Koramangala Branch, the Secured creditor from - (1) M/s Leo Gourmet Pvt. Ltd. Represented by Directors: (a) Mr Leo Periera (b) Mrs Shirley Leo Periera (c) Mr Abdul Rafeeq Kunnan Kavil addressed at: No. 22, Top Floor, Sailagiri, Behind L.G. Shop, Koramangala Ring Road, Bengaluru-560047, (2) Mr. Leo Periera S/o Mr. Reathas, (3) Mrs. Shirley Leo Periera W/o Leo Periera, No. 1 to 3 addressed at: No. 131, 3rd Cross, Mallappa Layout, Babusapalya Kalyan Nagar PO, Bengaluru-560043, (4) Mr. Abdul Rafeeq Kunnan Kavil S/o Mr. Hassan Kummal Kunnan Kavil, addressed at: Kummal Kunnan Kavil House, Chelambra, Kerala-673634, No. 4 also addressed at: No. 22, 1st Floor, "Sailagiri", Opp. Petrol Bunk, Near Ejjipura Signal, Bangalore-560047, being the borrower/guarantor/mortgagor.

DATE & TIME OF AUCTION: 24.02.2022, from 11.00 a.m to 11.20 a.m.

DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY

All that piece and parcel of Residential Plot bearing No.66 and 67 measuring 3600 Sq.ft. (East to West - 60 feet, North to South - 60 feet), situated in City Lando Avenue, Near Mannivakkam, Opp. Ruby Apartment, Karasangal Village, Sriperambudur Taluk, Kancheepuram District, Tamil Nadu, belonging to Mrs. Shirley Leo Periera A.K.A. Mrs Shirley Banu. Boundaries (As per sale deed/As per actual): East by: Plot No.65 / Vacant Plot, West by: Plot No.68 / Vacant Plot, North by: 24 feet wide Road / Road, South by: Plot No.84 and 85 / Vacant Plot.

Reserve Price /Upset Price below which the property may not be sold : Rs.65,76,000/-
(Rupees Sixty Five Lakhs Seventy Six Thousand Only)

Earnest Money Deposit: Rs.6,57,600/-
(Rupees Six Lakhs Fifty Seven Thousand Six Hundred Only)

(The borrower's/mortgagor's attention is invited to the provisions of Sub-section (8) of Section 13 of the Act, in respect of time available to redeem the secured asset).

This Notice shall also serve as Notice under Sub Rule (6) of Rule 8 / Sub Rule (1) of Rule 9 of Security Interest Enforcement Rules, 2002 to the Borrower/Guarantors.

For detailed terms and conditions of sale, please refer to link in Karnataka Bank's Website i.e. <https://karnatakabank.com> under the head "Mortgaged Assets for Sale".

The E-auction will be conducted through portal <https://sarfaesi.auctiontiger.net/> on 24.02.2022 from 11.00 am to 11.20 am with unlimited extension of 05 minutes. The intending bidder is required to register their name at <https://sarfaesi.auctiontiger.net/> and get the user-id and password free of cost and get training i.e online training on e-auction (tentatively on 23.02.2022) from M/s e-Procurement Technologies Ltd., Registered and Corporate Office: B-705, Wall Street II, Opp. Orient Club, Near Gujarat College, Ellisbridge, Ahmedabad, Gujarat-380006, Help Line: 079-68136-880/881/837/842, Mobile: 09265562818/ 9265562821/ 9265562819, Contact Person: Mr. Ritin, Email id: ritin@auctiontiger.net/support@auctiontiger.net, Mobile No: 9978591888 / 6351896833.

Date : 01.02.2022
Place: Bengaluru

Chief Manager & Authorised Officer
Karnataka Bank Ltd

शेन्ट्रल बैंक ऑफ इंडिया
Central Bank of India

MOUNT ROAD BRANCH (NOW ADDISON BUILDINGS BRANCH)
No.803, Anna Salai, Chennai-600002

POSSESSION NOTICE FOR IMMOVABLE PROPERTY

Whereas, the Authorized Officer of the Central Bank of India, Addison Building Branch under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002, and in exercise of powers conferred under Section 13 (2) and 13 (12) read with the Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002 issued a demand notice dated 05.10.2021 calling upon the Borrower Sri. Claurance Christopher to repay the amount mentioned in the notice being Rs.22,61,596.20 (Rupees Twenty Two Lakhs Sixty One Thousand Five Hundred Ninety Six and Twenty Paise Only) (which represents the principal plus interest due as on the), plus interest and other charges from 05.10.2021 to till date within 60 days from the date of receipt of the said notice.

The Borrower having failed to pay the entire dues of the bank, notice is hereby given to the borrower, the Guarantor and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him/her under section 13 (4) of the said act, read with Rule 8 of the Security Interest (Enforcement) Rule 2002 on this 02nd day of February 2022.

The borrower and the Guarantor in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealing with the property will be subject to charge of Central Bank of India, for the amount of Rs.20,55,132.21 (Rupees Twenty Lakhs Fifty Five Thousand One Hundred Thirty Two and Twenty One Paise Only) (which represents the principal plus interest due on the 02.02.2022), plus interest and other charges from 02.02.2022.

The borrowers attention is invited to provisions of sub section (8) of Section 13 of the SARFAESI Act, in respect of time available, to redeem the secured assets.

DESCRIPTION OF THE PROPERTY

All that piece and parcel of land and building standing thereon No.1M, No.57, Puthagam Village, Saraswathi Nagar, in Ambattur Taluk, Thiruvallur District and Comprised in survey No. 104/6. All the piece and parcel of land admeasuring to an extent of 1530 Sq., Ft., being the southern portion out of 3063 Sq. Ft. or thereabouts and a buildings constructed and standing thereon. Situated within the limits of Puzhal Panchayat Union and within the Registration Sub-District of Ambattur and Registration Sub-District of Ambattur and Registration District of North Chennai. Bounded by North By: Mr. Babu's Plot No. 1, South By: Mr. Velayudharnthaikar's Plot, East By: 16 Feet Road, West By: Ulaganadan Pillai Vazuvayal's Plot. Measuring: East to West on the Northern Side: 67 Feet 6 inches, East to West on the Southern Side: 70 Feet, North to South on the Eastern Side: 23 feet, North to South on the Western Side: 21 feet 6 inches Within the Registration Sub District of Ambattur and Registration District of Chennai North.

Date : 02.02.2022
Place: Chennai

Authorised Officer / Chief Manager
Central Bank of India

FORM G
INVITATION FOR EXPRESSION OF INTEREST
(Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS

1. Name of the Corporate Debtor	JUKU ORCHEM PRIVATE LIMITED
2. Date of incorporation of Corporate Debtor	19 th September 1997
3. Authority under which corporate debtor is incorporated / registered	Registrar of Companies, Chennai (Tamilnadu)
4. Corporate identity number / limited liability identification number of corporate debtor	U15141TN1997PTC070777
5. Address of the registered office and principal office (if any) of corporate debtor	S-3, ROYAL SUITE, NO.14, SARAVANA STREET, T. NAGAR CHENNAI, TAMIL NADU, PIN: 600 017.
6. Insolvency commencement date of corporate debtor	2 nd March 2021 (Order received on 31 st March 2021)
7. Date of invitation of expression of interest	3 rd February 2022*
8. Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at:	Can be obtained from the Resolution Professional by email at sagutoor@gmail.com
9. Norms of ineligibility applicable under section 29A are available at:	As per Section 29A and other provisions of the Insolvency and Bankruptcy code, 2016 are available on the website of IBI: https://ibi.gov.in/webfront/legal_framework.php
10. Last date for receipt of expression of interest	18 th February 2022*
11. Date of issue of provisional list of prospective resolution applicants	28 th February 2022*
12. Last date for submission of objections to provisional list	5 th March 2022*
13. Date of issue of final list of prospective resolution applicants	15 th March 2022*
14. Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	5 th March 2022*
15. Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information memorandum and further information	The Resolution Professional will share this information in electronic form only to such applicants who meet the eligibility criteria (as per point 8 above) and have signed the non-disclosure agreement. The prospective resolution applicants can raise specific request by email at sagutoor@gmail.com .
16. Last date for submission of resolution plans	4 th April 2022*
17. Manner of submitting resolution plans to resolution professional	Resolution Plan shall be submitted in a sealed envelope at the below address: Chandrasekhar Sagutoor Resolution Professional in the matter of Juku Orchem Private Limited, G5 & G6, Ground Floor, No.333/17, Salma Arcade Complex, Kodambakkam Main Road, Trustpuram, Kodambakkam, Chennai - 600024. The same also to be submitted in electronic form at sagutoor@gmail.com .
18. Estimated date for submission of resolution plan to the Adjudicating Authority for approval	4 th May 2022 (as soon as the resolution plan gets approved by CoC)*
19. Name and registration number of the resolution professional	Chandrasekhar Sagutoor IBB/IPA-001/IP-P00960/2017-2018/11581
20. Name, Address and email of the resolution professional, as registered with the Board	Chandrasekhar Sagutoor, G5&G6, Ground Floor, No.333/17, Salma Arcade Complex, Kodambakkam Main Road, Trustpuram, Kodambakkam, Chennai - 600 024. sagutoor@gmail.com
21. Address and email to be used for correspondence with the resolution professional	G5&G6, Ground Floor, No.333/17, Salma Arcade Complex, Kodambakkam Main Road, Trustpuram, Kodambakkam, Chennai-600024 sagutoor@gmail.com
22. Further Details are available at or with	On specific request at sagutoor@gmail.com
23. Date of publication of Form G	3 rd February 2022

*These dates are subject to Hon'ble NCLT approval on exclusion / extension of time in CIRP. The Committee of Creditors have approved such exclusion / extension of time. Also to be noted that the above dates are subject to change at the discretion of the Committee of Creditors and / or Resolution Professional.

Chandrasekhar Sagutoor
IBB/IPA-001/IP-P00960/2017-2018/11581
Resolution Professional in the matter of Juku Orchem Private Limited
G5&G6, Ground Floor, No.333/17, Salma Arcade Complex,
Kodambakkam Main Road, Trustpuram,
Kodambakkam, Chennai - 600 024. sagutoor@gmail.com

Place: Chennai
Date: 3rd February 2022

Jay SPEAKS

The Art of War, boardroom edition.

Business Standard

Business Standard

Insight Out

To book your copy, call 022 4027 5432 or SMS reachbs to 57575 or email us at order@bsmail.in

www.business-standard.com

TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED
CIN : L32201TN1988PLC015705
Regd.Off : No. 16, 1st Floor, Aziz Mulk 3rd Street, Thousand Lights, Chennai, Tamilnadu - 600 006. Tel: 044-28292653, e-mail : tlcsec@gmail.com website : www.tlcof.in

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a 175th Meeting of the Board of Directors of the Company will be held on **Thursday, 10.02.2022 at 11.30 am** at M/s. Telecommunications Consultants India Limited, TCIL Bhawan, Greater Kailash - 1, New Delhi - 110 048 inter-alia, to consider and approve the un-audited financial results for the quarter ended on 31st December 2021.

The information contained in this notice is also available on the Company's website at www.tlcof.in and on websites of stock exchange i.e. www.bseindia.com and www.nseindia.com

For TAMIL NADU TELECOMMUNICATIONS LIMITED
J Ramesh Kannan
Date : 01.02.2022 Managing Director
Place : Chennai DIN 09292181

EAST COAST RAILWAY

(1) e-Tender Notice No. ETCPMIIBS2022008
Dtd: 25.01.2022

Name of work : EXECUTION OF EARTHWORK IN FORMATION, CONSTRUCTION OF MINOR BRIDGES, DRAIN AND OTHER ALLIED WORKS BETWEEN JORANDA ROAD AND DHENKANAL IN CONNECTION WITH SALEGAON-BUDHAPANK 3RD & 4TH LINE PROJECT IN KHURDA ROAD DIVISION OF EAST COAST RAILWAY.

Approx cost of the work : ₹ 4981.63 Lakhs. EMD: ₹ 26,40,800/-.

(2) e-Tender Notice No. ETCPMIIBS2022009
Dtd: 25.01.2022

Name of work : EXECUTION OF EARTHWORK IN FORMATION, CONSTRUCTION OF MINOR BRIDGES, DRAIN AND OTHER ALLIED WORKS BETWEEN RAJATHGARH AND JORANDA ROAD IN CONNECTION WITH SALEGAON-BUDHAPANK 3RD & 4TH LINE PROJECT IN KHURDA ROAD DIVISION OF EAST COAST RAILWAY.

Approx cost of the work : ₹ 9873.19 Lakhs. EMD: ₹ 50,86,600/-.

(3) e-Tender Notice No. ETCPMIIBS2022010
Dtd: 25.01.2022

Name of work : EXECUTION OF BALANCE EARTHWORK IN FORMATION, CONSTRUCTION OF LEFT OVER MINOR BRIDGES, DRAIN AND OTHER ALLIED WORKS BETWEEN DHENKANAL AND HINDOL ROAD IN CONNECTION WITH SALEGAON-BUDHAPANK 3RD & 4TH LINE PROJECT IN KHURDA ROAD DIVISION OF EAST COAST RAILWAY.

Approx cost of the work : ₹ 4789.08 Lakhs. EMD: ₹ 25,44,600/-.

Completion period of the work: 24 Months (for Sl. No. 1 & 2), 15 Months (for Sl. No. 3).

Tender closing date & time : at 1200 hrs. of 25.02.2022 (for all tenders).

No manual offers sent by Post/Courier/Fax or in person shall be accepted against such e-tenders.

Complete information including e-tender documents of the above e-tender is available in website <http://www.ireps.gov.in>. The prospective tenders are advised to visit the website 15 (Fifteen) days before the date of closing of tender to note any changes/corrigenda issued for this tender. The tenders/bidders must have Class-III Digital Signature Certificate and must be registered on IREPS portal. Only registered tenderer/bidder can participate on e-tendering.

The tenders should read all instructions to the tenderers carefully and ensure compliance of all instructions including check lists, para 3.1 (additional check-list) of tender form (Second sheet) Annexure-I of chapter 2 of Tender documents, submission of Annexure-C/G & G1 duly verified and signed by Chartered Accountant.

Chief Administrative Officer (Con)/ Bhubaneswar
PR-117/CE/21-22

SHINHAN BANK
Survey No. 69/4A1, Bangalore Highway Road, Thandalam Village, Sriperambudur Taluk, Kancheepuram District, Tamil Nadu - 602105 Tel: 044-6714 4400 / Fax: 044-6714 4444 Email: operations.vel@shinhan.com / FCRN: F01331 / URL: <https://in.shinhanglobal.com>

POSSESSION NOTICE (For Immovable Property)

The undersigned being the authorized officer of the SHINHAN BANK under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002) and in exercise of powers conferred under section 13(12) read with rule 3 of the Security Interest(Enforcement) Rules, 2002 issued a demand notice dated 10th November 2021 calling upon the legal heirs of Deceased Borrower Mr. Sundaramoorthy Natesan, (1) Mrs.VIJI Wife of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower), (2) JANANIKA SHREE (minor) Daughter of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower), (3) KISHORE (minor) Son of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower), and (4) Mrs.VENI Mother of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower) residing at No.182, Thiru-Vi-Ka Street, Vikneshwara Nagar, Polivakkam, Thiruvallur -602 002. Also at Property Address: Plot No.218, Sri Vel Nagar, Polivakkam Village, Thiruvallur-602 002, to repay the amount mentioned in the notice being Rs.12,79,409/- (Rupees Twelve Lakhs Seventy Nine Thousand Four Hundred and Nine Only) within 60 days from the date of receipt of the said notice.

(1) Mrs.VIJI Wife of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower), (2) JANANIKA SHREE (minor) Daughter of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower), (3) KISHORE (minor) Son of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower), and (4) Mrs. VENI Mother of Mr.Sundaramoorthy Natesan (Deceased Borrower) having failed to repay the amount, notice is hereby given to them and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under sub-section (4) of section 13 of Act read with rule 8 of the Security Interest Enforcement Rules, 2002 on this 31st day of January of the year 2022.

The Borrower / Legal heirs in particular and public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the SHINHAN BANK for an amount of Rs.12,79,409/- and interest thereon.

The Borrower/Legal heirs attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured asset.

DESCRIPTION OF IMMOVABLE PROPERTY

Property : All that piece and parcel of land bearing Plot No. 218, " Sri Vel Nagar" Polivakkam, Thiruvallur District, land measuring an extent of 1800 sq.ft, comprised in Survey No. 122/3, Patta No.1729, (Approval layout vide No.CSAR/DTCP/M/86-203/L.P.168). Situated at Polivakkam Village, Thiruvallur Taluk and District and to land, Bounded on the North By: Plot No.213, South by: 30 feet layout road, East by: Plot No.219, West by: Plot No.217, Admeasuring, East to west on the Northern side: 30 feet, East to west on the Southern side: 30 feet, North to south on the Eastern side: 60 feet, North to south on the Western side: 60 feet, Situated within the Registration District of Kancheepuram and Sub Registration district of Manavala Nagar.

Date: 01.02.2022
Place: Kancheepuram

Authorized Officer
Shinhan Bank (Secured Creditor)

BAJAJ FINANCE LIMITED
CORPORATE OFFICE: 3rd FLOOR, PANCHSHIL TECH PARK, VIMAN NAGAR, PUNE-411014, MAHARASHTRA.
BRANCH OFFICE: 3rd Floor, 271 Business Park Model Industrial Estate, Near Virwani Industrial Estate Off. Western Eststate, Western Express Hwy, Goregaon (E, Mumbai), Maharashtra 400063

POSSESSION NOTICE

U/s 13(4) of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002, Rule 8-(1) of the Security Interest (Enforcement) Rules 2002.(Appendix-IV)

Whereas, the undersigned being the Authorized Officer of M/s BAJAJ FINANCE LIMITED (BFL) under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 and in exercise of powers conferred under section 13(2) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, issued Demand Notice(s) to Borrower(s) / Co Borrower(s)/ Guarantor(s) mentioned herein below to repay the amount mentioned in the notice within 60 days from the date of receipt of the said notice. The Borrower(s) / Co Borrower(s)/ Guarantor(s) having failed to repay the amount, notice is hereby given to the Borrower(s) / Co Borrower(s)/ Guarantor(s) and the public in general that the undersigned on behalf of M/s Bajaj Finance Limited, has taken over the possession of the property described herein below in exercise of the powers conferred on him under Section 13(4) of the said Act read with Rule 8-(1) of the said rules. The Borrower(s) / Co Borrower(s)/ Guarantor(s) in particular and the public in general are hereby cautioned not to deal with the below said property and any dealings with the said property will be subject to the first charge of BFL for the amount(s) as mentioned herein under with future interest thereon.

Name of the Borrower(s) / Guarantor(s) (LAN No, Name of Branch)	Description of Secured Asset (Immovable Property)	Demand Notice Date and Amount	Date of Possession
Branch : CHENNAI (LAN No. 4030HL43776437) 1. MOHAMED FAROOK (Borrower) 2. M RABIYATHAMMAL (Co-Borrower) 1 and 2 At: OLD NO 35 N No 20, Sadayappan Street 3rd Floor, Seven Wells, Chennai, Tamilnadu-600001. 3. PRINT TECH(Through authorised signatories) (Co-Borrower) AT: NO 52 FRIENDS COMPLEX 3RD FLOOR MANNADY STREET MANNADY CHENNAI TAMILNADU-600001.	All That Piece And Parcel Of The Non-Agricultural Property Described As: FLAT NO G FIRST FLOOR, ADMEASURING 720 SQFT DOOR NO 23 KO SU MANI STREET, PADMANABA NAGAR CHOOLAIMEUDU, CHENNAI, TAMILNADU-600094, East :- 30 feet road, West :- plot.no-80, North :- plot.no-70 South :- plot.no-72 and 73	20th September 2021 Rs. 48,39,904 /- (Rupees Forty Eight Lac Thirty Nine Thousand Nine Hundred Four Only)	28-01-2022

Date: 03/02/2022 Place:- CHENNAI

Authorized Officer Bajaj Finance Limited